

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, APRIL 3, 1903.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 13th day of March, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Rotumba in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Preliminary plan 44.			Extent. A. R. P.
Lot.	Name of Land.		
229	Tennapitawatthehena <i>alias</i> Dematakandehena	...	7 0 15
230	Wattehena, Nawalahena	78 3 10
231	Mahahena	...	1 2 34
232	Do.	...	2 2 15
233	Punamulledeniya, Tiruwana, Galwaledeniya	...	11 2 20
			101 3 14

in sheets O¹⁵_{VI} and O¹⁵_X, and bounded as follows : on the north by the Galpottehenedola, the village limit of Pasgoda, the footpath to Pasgoda, the village limit of Pasgoda ; on the east by Ipettagahaheniyaya belonging to Crown, Punamulledeniya belonging to Crown, Ipettagahaheniyaya belonging to Crown ; on the south by Potuwiladeniya claimed by Singappulige Don Andris and others, Dematakandekunbura claimed by ditto, Tennegewatta claimed by Ganhewage Elias and others ; on the west by the Dematakandedola, Galpottehena claimed by Karanachchareige Sima and others.

NOTE.—The following lot lying within the above boundaries is excluded from this notice, and its extent 3 rods and 28 perches is not included in the acreage of 101 acres 3 rods and 14 perches given above:—

Preliminary plan 44.					Extent.
Lot.	Name of Land.	A.	R.	P.	
235	Punamulla	0	8	28	

ව්‍යුත් 1903 ක්‍රි. මල්දා මස 13 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇගුලතිදී මෙහි පහැද දින්වන ඉඩුම් ව්‍යුත් නොගෙන් ඉන් එකකට නොගෙන් වැඩිගිණනකට යම් අධිකව, සිකමලක් තිබෙන ය එම අයෙහි ඇස්සම් එම අය විසින් මුළුවම් සම්බන්ධ ව්‍යුත් 1897, 1899 සහ 1900 ආසුජපන්වල 28 වෙනි වගන්තියේ ප්‍රසාරයට පස්කර ඇලුවූ විශේෂ මහැන්වරයානන්හා, ඒසේගේ ගාලුලේ කන්නෝරු තේ උන්නා, ඒසේගේ ඉදිරිපිටට ඇවෝ පෙනීසිට එක් ඉඩුම්වලට නොගෙන් රැව ඇති කොටසකට කිසි අධිකව, සිකමලක් පෙන්ව, සිරින්ට නොයෙදුනොගේ, එක් විශේෂ මහැන්වරයානන්හා, ඒසේට ඉහතක් ආසුජපන්වලින් ලැබේ තිබෙන බලවලු ප්‍රකාරයට, අධිකව, සිකමල නොකියාපු එක් ඉඩුම් එක් ඇසින් අධිකව, සිකමලක් ගෙණුරද්ධීස්වන්ට නොයෙදුනු සූම ඉඩුම් රුපුජන්තක ඉඩුම් ගැටු යට උන්නා, ඒසේගේ ප්‍රසාරයට උන්නා, ඒසේගේ ඇසින් අධිකව, සිකමලක් ගෙණුරද්ධීස්වන්ට නොයෙදුනු සූම ඉඩුම් රුපුජන්තක ඉඩුම් ගැටු යෙහි.

ଡେଃ ପ୍ରେସର,
ଶିଳ୍ପୀଙ୍କ ଉତ୍ସବାଳୁରୁ, କନ୍ଦମାଳେଜ୍

Matara S.O. 58-1903

ଛୁଟିମିଲା ତେଜରକ୍ଷା.

දැකුණු පලු, තව අසිනි ම්, කර දිස්ත්‍රික්ස් හේ මො, රට්ටස් කෙසේ රල්ලේ රෝඩු යන ගම පිහිටි, නිබෙන මුව අමුත්‍ය පූජා නිකුත් සම්බන්ධ පෙරපෙනු මෙහි පැහැන දැන්වන විම්කවීම්, එහෙම :—

0¹⁵ VI සහ 0¹⁵ X සිතියම්පතුවලුව අඩ්.ගුවු :—

ଓଡ଼ିଆ ୪୪

விதிகளிலிருந்து	ஒத்துப்போக்கு விதி	ஒத்துப்போக்கு விதி	கிடைக்கும் மதியின் பெருமை	கிடைக்கும் மதியின் பெருமை
229 ... தென்னிசுவுத்தென்கேள்கூ	தென்னிசுவுத்தென்கேள்கூ	தென்னிசுவுத்தென்கேள்கூ	டெட்டு	டெட்டு
	முடிகூடேஷ்கூ	முடிகூடேஷ்கூ
230 ... வந்தென்கேள்கூ, குவலேஷ்கேள்கூ	வந்தென்கேள்கூ, குவலேஷ்கேள்கூ	வந்தென்கேள்கூ, குவலேஷ்கேள்கூ	...	78
231 ... முடிகேள்கூ	முடிகேள்கூ	முடிகேள்கூ	...	1
232 ... திடு	திடு	திடு	...	2
233 ... பூதுறுத்தேஷ்கூதிய, கிருவுகூ, குவலேஷ்கூதேஷ்கூதிய	பூதுறுத்தேஷ்கூதிய, கிருவுகூ, குவலேஷ்கூதேஷ்கூதிய	பூதுறுத்தேஷ்கூதிய, கிருவுகூ, குவலேஷ்கூதேஷ்கூதிய	...	11
	20
				101
				3 14

[ඉහතකි මායිම්වලට මැදිදු මෙහි පහත දිනවන තිමිකවිටය මේ දුර්ක්ලීමෙන් අතුරුයිගවයෝ එකේ ප්‍රේකුරම වන රුස්සි සිකුස් පර්වස් 28ව ඉහතකි අස්කර 101කුන් රුස්සි සිකුස් පර්වස් 14රේ විමි කරමේ අඩු-දූම්බාවෙන වගයේ මෙයින් දිනගත් පුතුයි.]

ଓଡ଼ିଆ ୪୪

விதிக்வரிய.	ஒவியே நம்.		விதிக்வரிய.
235	... பூநூல்கை	...	0 3 28

இவற்றில் தவணை தேதியாகிய 1903 ம் டிச்து பங்குனியீ 13 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இருக்கின்ற கீழ் விவரத்திலிருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெவற்றறையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய நிபாரண உத்தியோகஸ்தர் முன்பாக காவி அவரது கந்தோளில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றிலைத்து முடிகுறித்து வருத்தம் உசிதம் சொல்ல முடிகுறித்து உத்தை உத்தை காண்பியாதிருந்தால், மேற்கொள்ளிய குறித்து உத்தியோகஸ்தராக தமிழ்வில் சொல்லப்பட்ட கட்டினச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தந்துவங்களைக்கொண்டு தன் கையாப்பழிட்டு எழுதுதலும் முலமாய் சொல்லப்பட்ட தாணிகளை அல்லது அவைகளை உரித்தைப் பேசுப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதங்களும் வெளியாற்கப்பட்டுக் கூவார்.

ஜே. ஜி. பெரேர்,
குறிப்பான உத்தியோகவுடர்.

ବିଜ୍ଞାନପର୍ମାଣ - କାଳେଖିତାରେ ଲୋକ

தன் மாகாணத்தின் மாத்தை டிஸ்திரிக்ஷன் மொறவகீர்ணனையச்சேர்ந்த ரெட்டுமிடப் பள்ளும் கிராமத்தில் உள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுள், அதிறாவது இத்தோட்டையித்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

O_{VI}^{15} ம், O_X^{15} ம் அளவுக்கடதாசிகளில்,

பிரதமபுடச்ச விலக்கம் 44


துணி.	காணிப்பின்னுடைய பெயர்.	விசாலம்.
		ஏ. மற. ட.
229	தென்னிட்டவத்தேகேன அல்லது தெமட்டகந்தேகேன	7 0 15
230	வத்தேகேன, நாவலகேன ...	78 3 10
231	மாகேன ...	1 2 34
232	ஆகேன ...	2 2 15
233	பூனாமுன்னேதனிய, திருவான, கல்வலேதனிய	11 2 20
		101 3 14

எல்லை, வடக்கு-கல்பபொத்தேக்கேண்டதால், பஸ்கொடுடைய எல்லை, பஸ்கொடவுக்குப்போகும் அடிபாகத், பஸ்கொடுடைய எல்லை; சிழிக்கு-அரசாட்சிக்குள் ஈப்பொகேன்யாய், அரசாட்சிக்குள் பூனமுன்னேரதனியும் அரசாட்சிக்குள் ஈப்பொகேன்யாய்; தெற்கு-சிங்கப்புவுகே தொன் அந்திரிகம் சிலபேர்களும் உரித்துபேசும் பொத்துவில் தெற்கு, மேற்கால்வியல்வர்கள் உரித்துபேசும் தெமட்டகந்தேகும்புர, கண்ணோவாகே எவ்யகம் சிலபேர்களும் உரித்துபேசும் தென்னேகுவத்; மேற்கு-தெமட்டகந்தேதால், கறண்ச்சாரிகே சிமாவும் சிலபேர்களும் உரித்துபேசும் கல்பபொத்தேக்கேண்டதால்,

[குறிப்பு—சொல்வீය எவ்வகைகளுக்கும் தாய் இதன் கீழ் சொல்லப்படும் காணித்துக்கூடி இந்த ஆற்கைப்பிலிருந்து விடகின்றது, அது அளவு 3 மீ. 28 பர்சன் மேற்சொல்வீய 101 ஏக்கர் 3 மீட் 14 பர்சன் அளப்பி உட்படுத்தவில்லை] :

பிரதமபடத்து இலக்கம் 44.

அண்டு.	காணியின்று பெயர்.	விசாலம்.
235	... குணமுள்ள	... ஏ. ஏ. ப.
		0 3 28



Scale of 16 Chains to an Inch.

Situation : Rotumbe village in Udugaha patti of Morawak korale.

Preliminary plan 44.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
229	Tennapitawattehena or Dematakandehena	...	7	0 15
230	Wattehena, Nawalahena	...	78	3 10
231	Mahahena	...	1	2 34
232	Do.	...	2	2 15
233	Punamulledeniya, &c., Tiriwane, Galwaledeniya	...	11	2 20
			<hr/>	<hr/>
			101	3 14

Lot excluded.

Preliminary plan 44.

235	... Punamulla	0 3 28
-----	---------------	-----	-----	--------

Surveyor-General's Office,
Colombo, November 29, 1902.

Sheets O¹⁵_{VII} and O¹⁵_X.

P. D. WARREN,
Assistant Surveyor-General